

إِغَارَةَ السَّرَاقِ عَلَى الْمَاشِيَةِ فَلَمَّا طَافُوا بِجِهَاتِهِ خَرَجَتْ مَوَاشِيهِمْ
 وَهَكَذَا فَعَلَهُمْ أَيْدَا وَنَزَلْنَا مِنْ هَذَا لِحَصْنِ بَرِيضَةٍ فِي زَاوِيَةِ
 رَجُلٍ فَقِيرٍ وَبَعَثَ إِلَيْنَا أَمِيرُ الْحَصْنِ بِضِيَاغَةٍ وَزَادٍ وَسَافَرْنَا مِنْهُ
 إِلَى مَغَلَّةٍ وَضَبَطَ اسْمُهَا بِضَمِّ الْمِيمِ وَأَسْكَانِ الْغَيْنِ الْمَجْمُوعِ وَفَتْحِ
 الْأَمِّ وَنَزَلْنَا بِزَاوِيَةِ أَحَدِ الْمَشَايِخِ بِهَا وَكَانَ مِنَ الْكِرْمَاءِ الْفَضْلَاءِ
 يُكَثِّرُ الدَّخُولَ عَلَيْنَا بِزَاوِيَتِهِ وَلَا يَدْخُلُ إِلَّا بِطَعَامٍ أَوْ فَاكِهَةٍ
 أَوْ حَلْوَاءٍ وَلَقِينَا بِهَذِهِ الْبَلَدَةِ إِبْرَاهِيمَ بْنَ وَالدِ سُلْطَانَ
 مَدِينَةِ مِيلَاسٍ وَسَنَذْكُرُهُ فَكِرْمَنَا وَكَسَانَا ثُمَّ سَافَرْنَا إِلَى
 مَدِينَةِ مِيلَاسٍ وَضَبَطَ اسْمُهَا بِكَسْرِ الْمِيمِ وَيَاءٍ مَدَّةٍ وَآخِرُهُ سِينٌ
 مَهْمَلٌ وَهِيَ مِنْ أَحْسَنِ بِلَادِ الرُّومِ وَأَخْضَمِهَا كَثِيرَةُ الْفَوَاكِهِ
 وَالْبَسَاتِينِ وَالْمِيَاهِ نَزَلْنَا مِنْهَا بِزَاوِيَةِ أَحَدِ الْفَتَيَانِ الْأَخِيَةِ

ces hommes eurent fait le tour de la place, les troupeaux sortirent; et c'est ainsi qu'ils agissent continuellement. Nous logeâmes dans le faubourg de cette forteresse, dans la zâouïah d'un homme pauvre. L'émir de la place nous envoya les mets de l'hospitalité, ainsi que des provisions de route.

De Thaouâs nous nous rendîmes à Moghlah, et nous logeâmes dans l'ermitage d'un des cheïkhs de cet endroit, qui était au nombre des hommes généreux et vertueux. Il venait souvent nous trouver dans sa zâouïah, et n'arrivait jamais sans apporter des mets ou des fruits, ou des sucreries. Nous rencontrâmes dans cette ville Ibrâhîm bec, fils du sultan de la ville de Mîlâs, dont nous parlerons ci-après. Il nous traita avec considération, et nous fit présent de vêtements.

Nous nous rendîmes ensuite à Mîlâs qui est une des plus belles et des plus grandes villes du pays de Roûm; elle abonde en fruits, en jardins et en eaux, et nous y logeâmes dans la zâouïah d'un des jeunes-gens-frères. Celui-ci surpassa